



Commentaire : Il existe dans la langue arabe certains noms qui n'acceptent pas le tanwîn (التَّنْوِينُ).

On appelle ce genre de nom (الْمَمْنُوعُ مِنَ الصَّرْفِ), littéralement : l'interdit de tanwîn.

Le nom propre féminin (الْعَلَمُ الْمُوَنَّثُ) fait partie de ces noms.

(أ)

الْعَلَمُ الْمُوَنَّثُ	الْعَلَمُ الْمُدَكَّرُ
آمِنَةٌ / زَيْنَبُ	مُحَمَّدٌ / خَالِدٌ
فَاطِمَةٌ / مَرِيَمُ	حَامِدٌ / يَاسِرٌ
عَائِشَةُ / خَدِيجَةُ	عَمَّارٌ / سَعِيدٌ
صَفِيَّةٌ / رُقِيَّةٌ	عَلِيٌّ / عَبَّاسٌ

الكَلِمَاتُ الْجَدِيدَةُ

(marché) سُوْقٌ	(université) جَامِعَةٌ	(partir/ il est parti) ذَهَبَ	(école) مَدْرَسَةٌ
(le Japon) الْيَابَانُ	(les philippines) الْفِلِيبِينُ	(cuisine) مَطْبَخٌ	(classe) فَصْلٌ
(directeur) مُدِيرٌ	(sortir/ il est sorti) خَرَجَ	(l'Inde) الْهِندُ	(chambre) غُرْفَةٌ
(ciel) سَمَاءٌ	(toilettes) مِرْحَاضٌ	(salle de bain) حَمَّامٌ	(la chine) الصِّينُ
	(montre) سَاعَةٌ		